



தகவல்

அரிமேச்

சட்டம் 2005

## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, ஆலையம்மன் கோவில் அருகில், எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,  
தேனாம்பேட்டை-600 018. தொலைபேசி எண்.243447590

**ஆணை நாள் 06.09.2019**

**விசாரணை நடைபெறும் இடம்,  
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம்**

**முன்னிலை**

**திரு. சு. முத்துராஜ், பி.ஏ.பி.எல்  
மாநிலத் தகவல் ஆணையர்**

\*\*\*\*\*

**வழக்கு எண். SA 5802/D/2017**

திரு. டி. கலைப்பிரகாஷ்,

மேல்முறையிட்டாளர்

•  
/எதிர்

பொதுத் தகவல் அலுவலர்/  
மேலாளர்,  
நகராட்சி அலுவலகம்,  
சத்தியமங்கலம்,  
ஈரோடு.

பொது அதிகார அமைப்பு

### ஆணை

இன்று (06.09.2019) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணைக்கு மனுதாரர் திரு. டி. கலைப்பிரகாஷ், அவர்கள் ஆஜரானார். பொது அதிகார அமைப்பின் சார்பாக பொதுத் தகவல் அலுவலர் / மேலாளர், திரு. ப. ஜோதிமணி, நகராட்சி அலுவலகம், சத்தியமங்கலம், ஈரோடு அவர்கள் ஆஜரானார்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 17.03.2017 தேதியிட்ட மனுவில்,

- சத்தியமங்கலம் நகராட்சியில் அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் கடைநிலை ஊழியர்கள் வரை மொத்தம் எத்தனை பேர் பணியில் இருக்கிறார்கள், அவர்களின்

பெயர், முகவரி மற்றும் அவர்கள் வகிக்கும் பதவியின் பெயர் ஆகியவற்றின் முழுதகவல் உரிய சான்றுடன் வழங்கவும்.

- சத்தியமங்கலம் நகராட்சியில் மே 2011 ஆண்டு முதல் பிப்ரவரி 2017ம் ஆண்டு வரை மொத்தம் 5 ஆண்டுகள் 10 மாதங்களுக்கான நகராட்சியின் மொத்த வரவு செலவு கணக்குகள் அனைத்தும், ஒவ்வொரு ஆண்டுக்கும் தனித்தனியே வழங்கவும்
- சத்தியமங்கலம் நகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும் 2011 ஆண்டி முதல் பிப்ரவரி 2017 ஆண்டு வரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன என்பதை ஆண்டு வாரியாக நகல் வழங்கவும்.

இது தொடர்பாக மொத்தம் 15 இனங்களில் தகவல்கள் வழங்கக் கேட்டு நகராட்சி அலுவலகம், சத்தியமங்கலம் அலுவலகத்திற்கு 17.03.2017 அன்று தகவல் அறியும் உரிமை சட்ட மனுவை விண்ணப்பித்துள்ளார். பொதுத் தகவல் அலுவலர், நகராட்சி அலுவலகம், சத்தியமங்கலம் அவர்கள் 17.04.2017 நாளிட்ட பதில் கடிதத்தின் வாயிலாக மனுதாரரின் தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 பிரிவு 6 (1)ன் கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் கோரியுள்ள தகவல்களுக்கு பதில் அளித்துள்ளார். இதில் திருப்தியடையாத மனுதாரர் 03.05.2017 அன்று தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 பிரிவு 19 (1)ன் கீழ் தனது முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் / ஆணையர், நகராட்சி அலுவலகம், சத்தியமங்கலம் அவர்களுக்கு விண்ணப்பித்து தனக்கு உரிய தகவலை பெற்றுத்தருமாறு கோரியுள்ளார். மேல்முறையீட்டு அலுவலர் 24.05.2017 தேதியிட்டு மனுதாரரின் கோரிக்கைகள் அனைத்திற்கும் இனம் வாரியாக பதில் அளித்துள்ளார். அதில் திருப்தியடையாத மனுதாரர் 25.07.2017 அன்று தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 பிரிவு 19 (3)ன் கீழ் தனது இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை இவ்வாணையத்தில் தாக்கல் செய்து தனது 17.03.2017 தேதியிட்ட பிரிவு 6 (1)ன் கீழ் தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசு கொடுத்த நிதியில் மே-2011 முதல் பிப்ரவரி 2017ம் ஆண்டு வரை சத்தியமங்கலம் நகராட்சியில் செலவு செய்யப்பட்ட வரவு செலவு கணக்கின் நகல்களை பெற்றுத்தருமாறு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய விசாரணையில் ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் மனுதாரர் கோரியிருக்கும் நகராட்சியில் வரவு செலவு சம்மந்தமான தகவல்களுக்கு நகராட்சியின் வரவு செலவு விபரம் 5 ஆண்டுகளுக்கு கோரப்பட்டதிற்கான ஆண்டு கணக்கு அறிக்கை மூன்று வருடத்திற்கு நகல் எடுக்கப்பட்டு திரு. டி. கலைபிரகாஷ் அவர்களுக்கு நேரில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இரண்டு வருடங்களுக்கான அறிக்கைகள் நகல் எடுக்கப்பட்டு பின்னர் தகவல் தெரிவிக்கப்படும் என மனதாரருக்கு நேரில் விபரம் தெரிவிக்கப்பட்டது. அறிக்கைகள் நகல் எடுத்த பின்னர் பலமுறை கைபேசியில் தகவல் தெரிவிக்கப்படும் மனுதாரர் நகராட்சி அலுவலகத்தில் நேரில் வந்து பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்தார். இது சம்மந்தமாக பின்வரும் ஆணைகள் பிறப்பிக்கப்படுகிறது.

இவ்வாணை கிடைக்கப்பெற்ற 7 தினங்களுக்குள் மனுதாரரின் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 17.03.2017 தேதியிட்ட மனுவில், குறிப்பிட்டுள்ள 2011 மே முதல் 2017 பிப்ரவரி வரையுள்ள ஆண்டு வரவு செலவு கணக்கு விரவங்கள் அடங்கிய கோப்புகளை அலுவலக வேலைநாட்களில் மனுதாரர் நேரில் பார்வையிடவும் குறிப்பு எடுத்து கொள்ளவும், குறிப்பிட்ட கோப்புகளை நகல் எடுத்து கொள்ளவும் அனுமதி அளித்து தேவையான கோப்புகளில் நகல்களை சட்டப்பிரிவு 7(6)ன்படி கட்டணமின்றி அளிக்கவும், எண்ணிக்கை அதிகமாய் இருப்பின் அதற்கான கட்டணத்தை மனுதாரரிடம் வசூலித்துக்கொள்ளலாம் எனவும் மேலும் பாதாள சாக்கடை திட்டத்திற்கான (புளு பிரிண்ட்)

வரைபட நகலை மேல்முறையீட்டாளருக்கு அனுப்பிவைத்து, மேல்முறையீட்டாளர் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புக்கை அட்டையின் நகல் மற்றும் வழங்கப்பட்ட தகவலின் நகலினை இணைத்து ஒரு அறிக்கையாகத் தயாரித்து இவ்வாணையத்திற்கு அனுப்பி வைக்குமாறு பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிட்டு இவ்வழக்கின் மீதான விசாரணை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது

ஓம்/- ச. முத்துராஜ்,  
மாநிலத் தகவல் ஆணையர்.

ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 5302/D/2017

பெறுநர்

பொது அதிகார அமைப்பு

பொதுத் தகவல் அலுவலர்

மேலாளர்,

நகராட்சி அலுவலகம்,

சத்தியமங்கலம்

ஈரோடு

மனுதாரர்

திரு. டி. கலைப்பிரகாஷ்

த/பெ. தமிழ்செல்வன்

24, ராஜ வீதி

கொளப்பலூர்-638 456

ஈரோடு மாவட்டம்.

DS / PC